



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.24347590

ஆணை நாள் 03.11.2020

முன்னிலை

திரு.ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 1868/E/2019

திருமதி. வெ.ராஜம்மாள்

..

மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர்(பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்.

..

பொது அதிகார அமைப்பு

ஆணை

மேல்முறையீட்டாளர் 20.10.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், கோல்வார்பட்டி கிராமம், புஞ்சை சர்வே எண்.166/5க்குரிய ரீசர்வே மற்றும் செட்டில்மெண்ட் நகலை தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் 20.11.2018 தேதியிட்ட கடிதத்தில், 27.07.2018 தேதியிட்ட கடிதத்தின்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கடிதம் தனக்கு கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்து, மேல்முறையீட்டாளர் 14.01.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான மனுவை முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு செய்திட, அவர் 22.01.2018 தேதியிட்ட கடிதத்தில் ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுவிட்டதால், மீண்டும் தகவல் வழங்க மார்க்கமில்லை என்று தெரிவித்துள்ளது உரிய தகவல் அல்ல என்றும், தகவல்களை வழங்கிட உத்தரவிடக் கோரியும், 27.02.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

2. அந்த மனு தமிழ்நாடு தகவல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரப்பெற்ற தேதியின் அடிப்படையில் காலவரிசை பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள

வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல மாதங்கள் ஆகியும் முழுமையான தகவல் வழங்கப்படாத மேல்முறையீட்டாளர்களின் நிலுவை மனுக்களின் மீது மாநில தகவல் ஆணையர் அவர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அவர்களுடன் 29.09.2020 அன்று தொலைபேசி மூலம் விவாதிக்கப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் 21.10.2020 தேதியிட்டு இவ்வாணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேல்முறையீட்டாளரின் 09.10.2020 தேதியிட்ட அத்தாட்சியின் கடிதத்தின் அடிப்படையில், மேல்முறையீட்டாளர் சார்பாக அவரது மகன் திரு.வெ.ராமதாஸ் 09.10.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தகவல் பெற்றுக் கொண்டு ஏற்பளிப்பு செய்துள்ளதாக தெரிவித்து, அவர் தகவல்களை பெற்றுக் கொண்டு ஏற்பளிப்பு செய்த 09.10.2020 தேதியிட்ட கடிதத்தின் நகலை இணைத்து அனுப்பியுள்ளார்.

3. மேல்முறையீட்டாளருக்கு உரிய தகவல்கள் வழங்கப்பட்டு ஏற்பளிப்பு செய்துள்ளதன் அடிப்படையில், இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ச.செல்வராஜ்,
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1868/E/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
விருதுநகர்.

திருமதி.வெ.ராஜம்மாள் க/பெ.வெள்ளைச்சாமி
3/54, மேற்குத் தெரு, பிறவிப்பட்டி கிராமம்,
செட்டுடையான்பட்டி அஞ்சல்,
சாத்தூர் வட்டம்-626 203,
விருதுநகர் மாவட்டம்.

Copy to: File

RJ/PS 03.11.2020